



ஆஸ்திரேலியாவில் 'தற்காலிக விசா'வில் இருப்பவர்களுக்கான 'கோவிட்-19-ஐப் பற்றிய தகவல்கள்

ஏப்ரல் 4 2020 அன்று நடப்பில் இருந்த நிலையில்

தற்காலிக விசாவில் இருப்பவர்களுக்கான ஏற்பாடுகளில் மாற்றங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நமது சமூகத்தினரது உடல் நலனைப் பாதுகாப்பதையும், ஆஸ்திரேலியர்களுக்கான வேலைவாய்ப்புக்களைப் பாதுகாப்பதையும், முக்கியமான தொழில்களுக்கு ஆதரவுதவியளிப்பதையும், இந்த வைரஸ் தாக்கத்திற்கு அடுத்து விரைவில் குணமடைய வேண்டும் என்பதையும் இந்த மாற்றங்கள் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளன.

'கோவிட்-19'-ஐப் பற்றிய பொது சுகாதார அறிவுரைகளை ஆஸ்திரேலியாவில் விசாவில் தங்கியிருப்பவர்கள் பின்பற்றி நடக்கவேண்டும்.

விடுமுறைக் காலத் தொழிலாளர்கள் (Working Holiday Makers)

சுகாதாரம், முதியோர் மற்றும் இயலாமையுடையோர் பராமரிப்பு, விவசாயம் மற்றும் உணவுத் தயாரிப்புச் செயல்முறைகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு போன்ற முக்கியத் துறைகளுக்குப் பின் வரும் தருணங்களில் விடுமுறைக் காலத் தொழிலாளர்களுக்கான விசாக்களில் செய்யப்படும் மாற்றங்கள் ஆதரவுதவியானதாக இருக்கும்:

- இந்த முக்கியத் துறைகளில் பணிபுரியும் விடுமுறைக் காலத் தொழிலாளராக நீங்கள் இருந்தால், ஒரு முதலாளியுடன் ஆறு மாத கால வேலை மட்டும் என்ற கட்டுப்பாட்டில் இருந்து உங்களுக்கு விலக்கு அளிக்கப்படும், மற்றும் அடுத்த ஆறு மாத காலத்தில் உங்களுடைய தற்போதைய விசா முடிவுறுகிறது என்றால், இந்தத் துறைகளில் தொடர்ந்து வேலை செய்வதற்கான அடுத்த விசா ஒன்றிற்கும் நீங்கள் தகுதி பெறுவீர்கள்.

விடுமுறைக் காலத் தொழிலாளிகளுக்கான விசாவில் நீங்கள் இருந்துகொண்டு உங்களைப் பராமரித்துக்கொள்ள உங்களால் இயலவில்லை என்றால், நாட்டிற்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யவேண்டும்.

பருவகாலத் தொழிலாளர்கள் (Seasonal Workers)

'பருவகாலத் தொழிலாளர் திட்டம்' (Seasonal Worker Program) மற்றும் 'பசிபிக் தொழிலாளர் திட்டம்' (Pacific Labour scheme) ஆகியவற்றின் கீழ் வேலை செய்பவர்களாலும் ஆஸ்திரேலிய விவசாயத் துறைக்கு உதவியாக இருப்பதற்காக அவர்களுடைய விசாக்களை நீட்டித்துக்கொள்ள இயலும்.

'பருவகாலத் தொழிலாளர் திட்ட'த்தின் கீழ் நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தால், 'ஆஸ்திரேலிய அரசு ஆமோதிப்பு பெற்ற நிகழ்வு' (Australian Government Endorsed Event (AGEE))ப் பரிவில் 'தற்காலிக நடவடிக்கை' (Temporary Activity) விசா (உபபிரிவு 408) ஒன்றிற்காக உங்களால் விண்ணப்பிக்க இயலும். 'பஸிஃபிக் தொழிலாளர் திட்ட'த்தின் கீழ் வேலை செய்பவர்களால் ஒரு புதிய 'தற்காலிக வேலை' (சர்வதேச உறவுகள்) (உபபிரிவு 403) 'பஸிஃபிக் தொழிலாளர்' திட்டப் பிரிவு விசாவிற்காக விண்ணப்பிக்க இயலும்.

வருனர் விசாவில் இருப்பவர்கள் (Visitor Visa Holders)

நீங்கள் ஆஸ்திரேலியாவில் வருனர் விசா ஒன்றின் கீழ் இருந்துகொண்டு உங்களால் உங்களைப் பராமரித்துக்கொள்ள முடியவில்லை என்றால், இயலுமாகும்போது நீங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டும்.

சர்வதேச மாணவ-மாணவியர்கள் (International students)

ஆஸ்திரேலியாவில் தங்களைப் பராமரித்துக்கொள்வதற்கு, குடும்பத்தினரது உதவி, கிடைக்கும்போது பகுதி-நேர வேலை, தங்களுடைய சொந்த சேமிப்பு ஆகியவற்றைச் சார்ந்திருக்குமாறு சர்வதேச மாணவ-மாணவியர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். சில சூழ்நிலைகளில், தமது ஆஸ்திரேலிய ஓய்வுகால நிதியை (superannuation)ப் பெற மாணவ-மாணவியரால் இயலும்.

'கொரோனா வைரஸ்' காரணமாக மாணவ-மாணவியர்கள் விசா நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இயலாதபோது, அந்த நிபந்தனைகள் சம்பந்தமாக வளைந்துகொடுக்கும் தன்மையுடன் அரசாங்கம் நடந்துகொள்ளும்.

'தற்காலிக திறனாளி' விசாவில் இருப்பவர்கள் (Temporary Skilled visa holders)

'தற்காலிகத் திறனாளித் தட்டுப்பாடு' (Temporary Skill Shortage) விசாவில் நீங்கள் இருந்து, நீங்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு - ஆனால் நீக்கப்படாமல் - இருந்தால், உங்களுடைய விசாவின் செல்லுபடித் தன்மையை நீங்கள் பராமரித்துவரலாம், மற்றும் வழக்கமான ஏற்பாடுகளின் மூலம் உங்களுடைய விசாவை நீட்டிக்கும் வாய்ப்பு வர்த்தகங்களுக்கு இருக்கும். உங்களைப் பராமரித்துக்கொள்வதற்காக உங்களுடைய ஓய்வுகால நிதியிலிருந்து \$10,000 வரைக்கும் பெறுவதற்கும் அரசாங்கம் உங்களை அனுமதிக்கும்.

நீங்களோ அல்லது உங்களுடைய முதலாளியோ விசா நிபந்தனைகள் அல்லது கடப்பாடுகளை மீறமாட்டீர்கள் என்ற வகையில் உங்களுடைய வேலைநேர மணித்தியாலங்களைக் குறைக்கவும் வர்த்தகங்களால் இயலும்.

நீங்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தால் அல்லது வேலை இல்லாமல் இருந்தால், 60 நாட்களுக்குள்ளாக நீங்கள் புதிய வேலைதரும் ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும், அல்லது இயலுமாக இருந்தால் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.

இந்தத் தற்காலிக ஏற்பாடுகளைப் பற்றிய மேலதிகத் தகவல்களை <https://covid19.homeaffairs.gov.au/> எனும் திணைக்களத்தின் வலைத்தளத்தில் காணலாம்.